

நல்லாசிரியர் விருது 2020

சிறந்த தமிழாசிரியர்களுக்கான அங்கீகாரம்



தமிழ் முரசும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், கல்வி அமைச்சின் ஆதரவுடன் இணைந்து வழங்கும் 'நல்லாசிரியர் விருது' தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரிக்கும் மிக உயரிய விருதாகக் கருதப் பெறுகின்றது.

நல்லாசிரியர் விருதுக்குத் தகுதிபெறுவோர்:

- ✓ தமிழ்மொழியின்பால் மாணவர்களுக்கு ஆர்வத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டிக் கற்பிப்பவராக விளங்க வேண்டும்.
- ✓ புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுக்கு வழிவகுப்பவராகத் திகழ வேண்டும்.
- ✓ மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களிடத்தில் விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

நல்லாசிரியர் விருதுக்கு முன்மொழியும் வழிமுறை பற்றிய குறிப்புகள்:

- ✓ விருதுக்குத் தகுதியானவர் எனத் தாங்கள் கருதும் தமிழாசிரியரைத் தெரிவுசெய்து, உங்கள் தெரிவுக்கான காரணங்களை விளக்கி எழுதி முன்மொழிவுப் படிவத்தை நிறைவுசெய்து அனுப்பவும்.
- ✓ தொடக்கப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, மத்திய கல்வி நிலையம் (Centralised Institute) மற்றும் சிறப்புப் பள்ளிகள் (Specialised Schools) ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு முன்மொழியப்படலாம்.
- ✓ மாணவர்கள், பெற்றோர்கள், சக ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளித் தலைவர்கள் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைப் பரிந்துரைத்து முன்மொழிவுப் படிவங்களை அனுப்பி வைக்கலாம்.
- ✓ முன்மொழிவுப் படிவங்களை அனுப்பி வைக்கவேண்டிய இறுதிநாள் – **30 ஏப்ரல் 2020**

விருதுக்கான விதிகளும் நிபந்தனைகளும்:

- ✓ முன்மொழியும் காலகட்டம் 17 பிப்ரவரி 2020 அன்று துவங்கும்.

- ✓ கடந்த மூன்று ஆண்டுகளில் விருது பெற்ற ஆசிரியர்கள் இவ்வாண்டு விருதிற்குக் கருதப்படமாட்டார்கள்.
- ✓ விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் விருது வழங்கப்பெறும் காலத்தில் பணியில் இருக்க வேண்டும்.
- ✓ முழுமையாக நிறைவுசெய்யப்படாத படிவங்களோ காலம் தாழ்த்திச் சமர்ப்பிக்கப்படும் படிவங்களோ விருது நியமனத்திற்குக் கருதப்படமாட்டா.
- ✓ விருது பெறும் ஆசிரியர்களுக்கு \$2000 ரொக்கப் பரிசும் விருதும் வழங்கப்படும். அவர்களின் நேர்காணலும் கற்பித்தல் அனுபவமும் தமிழ் முரசு செய்தித்தாளிலும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் சமூக ஊடகத் தளங்களிலும் வெளியிடப்படும்.
- ✓ விருது பெறும் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் உத்திகளைப் பிற ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுவார்கள்.

முன்மொழிவுப் படிவம்

முன்மொழியப்படும் ஆசிரியர் பற்றிய விவரங்கள்:

ஆசிரியரின் முழுப் பெயர்
பள்ளியின் முழுப் பெயரும்
முகவரியும்
தொலைபேசி எண்

முன்மொழிபவர் பற்றிய விவரங்கள்:

முழுப் பெயர்
முகவரி
தொலைபேசி எண்
மின்னஞ்சல் முகவரி
முன்மொழியப்படுபவர்
உடனான உறவுமுறை
(தயவுசெய்து வட்டமிடவும்)

	மாணவர் / மாணவரின் பெற்றோர் / சக ஆசிரியர் / முன்னாள் மாணவர் / பள்ளித் தலைவர்

முன்மொழிவதற்கான காரணங்கள்:

1. நீங்கள் முன்மொழியும் ஆசிரியரிடம் உள்ள தனிச்சிறப்பை விளக்கவும்.

2. முன்மொழியப்படும் ஆசிரியர் எவ்வாறு தமிழ்மொழியின்பால் ஆர்வத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டிக் கற்பிப்பவராகத் திகழ்கின்றார் என்பதை விளக்கவும்.
3. முன்மொழியப்படும் ஆசிரியர் புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுக்கு வழிவகுப்பவராக எங்ஙனம் விளங்குகிறார் என்பதனைச் சான்றுகளுடன் விளக்கி எழுதவும்.
4. முன்மொழியப்படும் ஆசிரியர் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களிடத்தில் விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதற்குச் சான்றுகள் தந்து விளக்கவும்.

குறிப்பு: முன்மொழிவதற்கான காரணங்களைப் பின்னிணைப்பாகவும் இணைத்துக், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்:

பெயர் & கையொப்பம் : _____

நிறைவு செய்யப்பட்ட
படிவங்களை ஏப்ரல் 30ஆம்
தேதிக்குள் இந்த முகவரிக்கு
அல்லது தமிழ்மொழி கற்றல்
வளர்ச்சிக்குமுவிற்குப்
பள்ளிகளின் மூலமாக
அனுப்பி வைக்க வேண்டும்!

TAMIL MURASU
1000 Toa Payoh North, News
Centre,
Singapore 318994 **OR**
MITT Secretariat